5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 29 குடியிருப்புகளுடைய பகுதிகளுக்கு அவர் கேட்டுள்ளபடி நீராதாரத்தைப் பெருக்கித் தருவதற்காக ஒரு விரிவான மதிப்பீடு ரூபாய் 240 இலட்சத்தில் தயாரிக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதல் பெறுவதற்காக அது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது என்பதைத் தெரிவித்து அமர்கிறேன்.

திரு. கு. அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தியத் துணைக் கண்டத்திலேயே இப்படி ஒரு அற்புதமான ஆட்சியை--கேட்ட துறைகளுக்கு எல்லாம் வழங்கி, கேட்கப்படாத துறைகளுக்கும் வழங்கிக்கொண்டிருக்கிற நம்முடைய புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசுக்கு நன்றி கூறி, அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 146, திரு. அ.இரா. மலையப்பசாமி, மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்.

146—

உடற்பயிற்சி மையம்

***43956—திரு. அ.இரா. மலையப்பசாமி:**

மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை தொகுதி, மோகனூர் 1-வது பகுதியிலுள்ள உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்களும், பாதுகாப்பு அறையும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவரே, தலைவர் அவர்களே,...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்.

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: (அ) இல்லை. (ஆ) நிலை எழவில்லை.

2005 மார்ச் 14]

முற்பகல் 10-25

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அ.இரா. மலையப்பசாமி, இருக்கையில் இல்லை. திரு. கோ. இரவிராஜ்.

திரு. கோ. இரவிராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இளைஞர்களை ஆபாசத் திரைப்படங்கள் பார்ப்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற சீர்கேடுகளிலிருந்து தவிர்த்திடும் வகையில், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் திரு. மலையப்பசாமி அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை தொகுதி, மோகனூர் 1-வது பகுதியிலுள்ள உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்களும், பாதுகாப்பு அறையும் கட்டித்தர மீண்டும் மறுபரிசீலனை செய்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதற்குரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதைத் தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்க ஆணையிட்டு, விரைவாக அவை கட்டி முடிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் செலவினத்திற்காக மைய அரசின் பங்காக 50 விழுக்காடும், மாநில அரசின் பங்காக 25 விழுக்காடும், பொது மக்களின் நன்கொடைமூலமாக 25 விழுக்காடும் செலவிடப்படுகிறது. உடற்பயிற்சிக் கூடங்கள் ஒவ்வொரு மாவட்ட விளையாட்டு வளாகத்திலும் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட விளையாட்டு வளாகம் தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் உடற்பயிற்சி மையத்திற்குத் தனியாக அறைகள் கட்டத் திட்டம் இல்லை. உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குவதைப் பொறுத்த வரையில், தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குட்பட்ட மாவட்ட விளையாட்டுப் பிரிவுகளுக்கும் மற்றும் விளையாட்டுப் பள்ளி, விளையாட்டு விடுதி போன்ற சிறப்புத் திட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெற விளையாட்டு உபகரணங்கள் வாங்க மாண்புமிகு அம்மாவின் அரசு மானியம் வழங்குகிறது. இதுதவிர, சிறப்புத் திட்டத்திலோ அல்லது திட்டத்தில் சேராத எந்த நிறுவனங்களுக்கோ விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்க வகையில்லை. எனவே, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை தொகுதி, மோகனூர் 1-வது

பகுதியிலுள்ள உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்களும், பாதுகாப்பு அறையும் கட்டித் தரும் திட்டம் ஏதும் அரசின் செயற்குறிப்பில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. பி.ஆர். சுந்தரம்.

திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்லில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்ட அரசு ஆவன செய்யுமா? மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தபோது, அங்கே அவர்கள் உறுதி கூறிவிட்டு வந்தார்கள். அங்கேயிருந்து கருத்துருவெல்லாம் அனுப்பப்பட்டு, இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டு இங்கே அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆகவே, சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் பிரிந்ததற்குப் பிறகு, அங்கே விளையாட்டு அரங்கம் கட்டப்படவில்லை. ஆகவே, அதை மனதிலே வைத்துக்கொண்டு, நாமக்கல்லிலே மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாமக்கல் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது கல்லூரிக் கல்வித் துறை இயக்குநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது, செயற்குறிப்பு பரிசீலனையில் உள்ளது. கல்வித் துறையின் அனுமதி கிடைத்தவுடன் நிச்சயமாக மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திருமதி டி. யசோதா.

திருமதி டி. யசோதா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டிற்கு ஒன்றிரண்டு விளையாட்டுக் கூடங்கள் அமைத்துத் தர இப்போது முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டு வருவதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறினார்கள். நான் தங்கள்மூலமாகக் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், நமது கிராமம் திட்டத்தின்மூலமாக தமிழகத்திலேயிருக்கிற அத்தனை ஊராட்சி மன்றங்களுக்கும் இப்போது சாலைப் பணிகளைச் செய்வதுபோல, ஏன் விளையாட்டுத் துறையிலே அக்கறை கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் அவர்கள், எல்லா மாவட்டங்களிலேயும் இதுபோன்ற ஒரு விளையாட்டு மையத்தினை ஏற்படுத்தித்தரக் கூடாது என்று தங்கள்மூலமாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

2005 மார்ச் 14]

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட வளாகங்களைக் கட்டிக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வட்டத் தலைநகரங்களில்—taluk headquarters-ல்—ஒவ்வொரு விளையாட்டு வளாகம் கட்டிக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்கள் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சி. சிவசாமி.

திரு. சி. சிவசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதைப்போல, நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அந்த அடிப்படையில் எதிர்கால இளைஞர்களினுடைய நலன் கருதி, 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களையெல்லாம் தேர்வு செய்து, அவர்களைக் குழுக்களாக அமைத்து, அந்தக் குழுக்களுக்கு உடற்பயிற்சி அளிப்பதற்கு ஏற்ற வகையில், கிரிக்கெட் மட்டைகள், carrom board, volley ball, chess போன்ற உபகரணங்களை வழங்குவதற்கு அரசு முன்வருமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-30

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒவ்வொரு Association-க்கும், கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகளுக்கு வழங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு உத்தரவிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. கே.டி. பச்சைமால்.

திரு. கே.டி. பச்சைமால்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கின்ற மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்றவண்ணம், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு ஆணையிடுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

[2005 மார்ச் 14

மாண்புமிகு திரு. இன்பத்தமிழன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து, அப்படி விளையாட்டுப் பொருட்கள் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிந்துரையோடு அரசுக்கு அனுப்பப்பட்டால் அது பற்றி அரசு சிந்திக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ப. அரசன்.

திரு. ப. அரசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் உடற்பயிற்சி மையம் தொடங்கும் எண்ணம் ஏதும் அரசின் பரிசீலனையில் உள்ளதா? சில சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள். அவர்கள் உடலை வாகாக வைத்துக்கொள்வதற்கு அது உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம் ஏதேனும் அரசுக்கு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். (மணியடிக்கப்பெற்றது)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கோரிக்கை இருந்தால் பேரவைத் தலைவரிடம் சொல்லுங்கள்.

வினா எண் 147, திரு. வி.ஆர். ராஜாங்கம், பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்.

147—

சாத்தியாறு அணை

***24076—திரு. வி.ஆர். ராஜாங்கம்:**

மாண்புமிகு பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

சோழவந்தான் தொகுதி, அலங்காநல்லூர் ஒன்றியம், தேவசேரி கண்மாய்க்கு சாத்தியாறு அணைத் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?

மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம், பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது அரசின் ஆய்வில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.